



2022 ஆம் ஆண்டிற்கான ப்ராம்ப்ட்டன் நகராட்சி மற்றும் பள்ளி வாரிய தேர்தல்களுக்கான அதிகாரபூர்வ வேட்பாளர் பட்டியல்

ப்ராம்ப்ட்டன், ON (ஆகஸ்ட் 23, 2022) –2022 ஆம் ஆண்டிற்கான ப்ராம்ப்ட்டன் நகராட்சி மற்றும் பள்ளி வாரிய தேர்தல்களுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வது வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 19 ஆம் தேதியுடன் நிறைவுற்றது.

நகர தேர்தல் அதிகாரியினால் சான்றளிக்கப்பட்ட அதிகாரபூர்வ பட்டியலானது [நகரின் வலைத்தளத்தில்](#) www.brampton.ca/bramptonvotes எனும் பக்கத்தில் கிடைக்கிறது

போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுதல்

வேட்பு மனு தாக்கல் நாளாகிய திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு ஒரு குறிப்பிட்ட பதவிக்கான சான்றளிக்கப்பட்ட வேட்பாளர்களின் எண்ணிக்கையானது தேர்ந்தெடுக்கப்படவுள்ளவர்களுக்கு சமமான எண்ணிக்கையிலோ அல்லது குறைவான எண்ணிக்கையிலோ இருப்பின், அவர்/அவர்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாக, தேர்தல் அதிகாரி உடனடியாக அறிவித்துவிடுவார். Conseil scolaire Viamonde யின் ட்ரஸ்டி பதவிக்கு ஒரே ஒரு வேட்பு மனு மட்டுமே வரப்பெற்றது . இதன்மூலமாக இதற்கான வேட்பாளர், யுவான் ரோஷ்ஃபோர்ட் (Yvon Rochefort), போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்.

சிறப்பம்சங்கள்

- 2022 நகராட்சி மற்றும் பள்ளி வாரியத் தேர்தல்கள் அக்டோபர் 24 திங்கட்கிழமை அன்று நடைபெறும். காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்களிக்கும் நேரமாகும்.
- வாக்களிக்கும் இடம் பற்றிய தகவல்கள் செப்டம்பர் மாதத்தில் நகரின் இணையதளத்தில் கிடைக்கப்பெறும்.
- அக்டோபர் 24 அன்று உங்களால் வக்களிக்க முடியாவிட்டால், அக்டோபர் 7, 8, 9, 14 அல்லது 15 ஆகிய தேதிகளில் முன்கூட்டியே வாக்களிக்கும் நாட்களில் வாக்களிப்பது பற்றி கருதவும். முன்கூட்டியே வாக்களிக்கும் தகவல்கள் செப்டம்பர் மாதத்தில் நகரத்தின் இணையதளத்தில் கிடைக்கப்பெறும். இந்த ஆண்டு வாக்களிக்கும் தினமாகிய அதே



நாளில் நிகழ்கின்ற தீபாவளி மற்றும் பண்டி சோர் திவாஸ் ஆகிய பண்டிகைகளைக் கொண்டாடுவதில் மும்முரமாக இருக்கும் சமூகத்தின் உறுப்பினர்களுக்கும், இந்த முன்கூட்டியே வாக்களிப்பது ஒரு நல்லதொரு விருப்பத்தெரிவாகும்.

- பதிலி வாக்களிப்பு: ப்ராம்ப்ட்டன் நகரின் தகுதிபெற்ற வாக்காளராக இருந்து, வாக்களிக்கும் நாளிலோ அல்லது முன்கூட்டியே வாக்களிக்கும் தேதியிலோ நீங்கள் வாக்களிக்க செல்ல முடியாதுபோனால், உங்கள் சார்பாக வாக்களிக்க மற்றொரு தகுதிபெற்ற ப்ராம்ப்ட்டன் வாக்காளரை நீங்கள் நியமனம் செய்யலாம். வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளவர் அல்லது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்ட எவரும் பதிலி மூலம் வாக்களிக்கலாம். பதிலி வாக்களிப்பு பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் நகரத்தின் இணையதளத்தில் கிடைக்கும்.
- வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கும் சேவை: நோய்வாய்ப்பட்டு, காயப்பட்டு அல்லது இயலாமை காரணமாக வீட்டிலேயே தங்கிவிடநேரும் தகுதியுள்ள வாக்காளர்கள் அக்டோபர் 11, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் வீட்டு வாக்களிப்பு சேவையைப் பயன்படுத்தி வாக்களிக்க விண்ணப்பிக்கலாம். தகுதிக்கான தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்பவர்களுக்கு குறைந்த அள்விலான நேர நியமனங்கள் கிடைக்கும். சேவை மற்றும் நேர நியமன செயல்முறை பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் நகரத்தின் இணையதளத்தில் கிடைக்கும்.
- உங்கள் அடையாள அட்டையைக் கொண்டு வாருங்கள்: வாக்காளர்கள் தங்களின் வாக்குகளைச் செலுத்த, தங்களின் பெயர் மற்றும் தகுதிபெற்ற ப்ராம்ப்ட்டன் முகவரியைக் கொண்ட ஒரு அடையாளச் சீட்டைக் கொண்டு வர வேண்டும். வாக்களிப்பதற்கு முன்னதாக, அடையாளம் காண்பதற்கென ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களின் பட்டியலைப் பார்க்கவும். [ஏற்றுக்கொள்ளத்தக்க ஆவணங்கள் பற்றிய பட்டியலுடன்](#) மேற்கோள் செய்து கொள்ளவும்.
- நகராட்சி தேர்தல் பணியாளராக சேவை செய்ய, மற்றும் வாக்களிக்கும் நாளில் நிர்வாக மற்றும் வாடிக்கையாளர் சேவை செயல்பாடுகளில் உதவ, இப்போதே விண்ணப்பிக்கவும். 2,000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய ப்ராம்ப்ட்டன் குடியிருப்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். புதிய திறன்களைப் பெறவும், நகர ஊழியர்களுடன் பரிச்சயப்படுத்திக்கொள்ளவும், உங்கள் சமூகத்துடன் தொடர்பு கொள்ளவும் இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
- மூன்றாம் தரப்பினர் விளம்பரம்: சாத்தியமான மூன்றாம் தரப்பு விளம்பரதாரர்கள் அக்டோபர் 21 வரை ப்ராம்ப்ட்டனில் விளம்பரம் செய்ய பதிவு செய்யலாம். மூன்றாம் தரப்பு விளம்பரம், தகுதிக்கான தேவைகள் மற்றும் பதிவுசெய்தலுக்கான செயல்முறை பற்றிய தகவல்கள் [இங்கு](#) கிடைக்கின்றன.



BRAMPTON

Service and Information Update

2022 ஆண்டின் நகராட்சி மற்றும் பள்ளி வாரிய தேர்தல்கள் பற்றிய மேலும் தகவல்களுக்கு வருகை தரவும்: www.brampton.ca/bramptonvotes.

-30-

ஊடக தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகர பன்முக கலாச்சார ஊடகம்

multiculturalmedia@brampton.ca